

---

## The Greatness of Shrisuktam

ஸ்ரீஸுக்தமஹாத்மயம்

### Document Information

---

Text title : shrIsUktamahAtmyam  
File name : shrIsUktamahAtmyam.itx  
Category : sUkta, devii, lakShmI, devI  
Location : doc\_devii  
Transliterated by : N.Balasubramanian  
Proofread by : N.Balasubramanian  
Translated by : N.Balasubramanian  
Latest update : May 14, 2006, June 8, 2022  
Send corrections to : sanskrit@cheerful.com

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

**Please help to maintain respect for volunteer spirit.**

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

---

June 8, 2022

*sanskritdocuments.org*

---

---

## The Greatness of Shrisuktam

ஸ்ரீஸூக்தமஹாத்மயம்



These verses narrate the glory of Shri Suktam, the vedic hymn in praise of Shri or Laxmi Devi. They are in the form of a dialogue between Parasurama and Pushkara, the son of Varuna and are from chapter 129 of Shri Vishnu Dharmottara purana. The English translation given after each verse is not exact, but will convey the meaning of the verse. Shri is the bestower of all that is auspicious to her devotees. Generally She is said to grant wealth. But this limitation is in our mind only. Really She can grant all wishes including mokSha itself. The ShriSuktam thus is a prayer for not only wealth but all that is required for leading a dharmic life and attaining Her grace.

ராம உவாச-

ஏகம் மந்த்ரம் ஸமாசக்ஷவ தே<sup>3</sup>வ லக்ஷமீ விவர்த<sup>4</sup>நம் |  
ப்ரதிவேத<sup>3</sup>ம் ஜக<sup>3</sup>ந்நாத<sup>2</sup> யாதோ<sup>3</sup>க<sup>3</sup>ணந்ரு<sup>3</sup>பாத்மஜ || 1 ||  
Parasurama said: O Lord! son of Varuna! Kindly tell me the mantras mentioned in each veda for attaining prosperity.

புஷ்கர உவாச-

ஸ்ரீஸூக்தம் ப்ரதிவேத<sup>3</sup>ஞ்ச ஜ்ஞேயம் லக்ஷமீவிவர்த<sup>4</sup>நம் |  
அஸ்மி<sup>3</sup>ஃல்லோகே பரே வாபி யதா<sup>2</sup>காமம் த்<sup>3</sup>விஜஸ்ய து || 2 ||  
Pushkara said: The Shri Suktam contained in each veda is capable of giving all prosperity to one living in any of the worlds.

ராம உவாச-

ப்ரதிவேத<sup>3</sup>ம் ஸமாசக்ஷவ ஸ்ரீஸூக்தம் புஷ்டிவர்த<sup>4</sup>நம் |  
ஸ்ரீஸூக்தஸ்ய ததா<sup>2</sup> கர்ம ஸர்வத<sup>4</sup>ர்மப்<sup>4</sup>ரு<sup>3</sup>தாம் வர || 3 ||  
Parasurama said: O you who knows all details about dharm!

kindly tell me about the Shri Suktam that is to be found in the vedas and also the procedure to be followed in observing it.

புஷ்கர உவாச-

ஹிரண்யவர்ணம் ஹரிணீம் ரூ'ச: பஞ்சத<sup>3</sup>ஸ த்<sup>3</sup>விஜு |  
ஸ்ரீஸூக்தம் கதி<sup>2</sup>தம் புண்யம் ரூ'க்<sup>3</sup>வேதே<sup>3</sup> புஷ்டிவர்த<sup>4</sup>நம் || 4 ||

Pushkara replied as follows. The fifteen verses beginning ஹிரண்ய வர்ணம் are to be seen in the Rig veda. It is auspicious and can confer prosperity.

ரதே<sup>2</sup> அக்ஷஷு வாஜேதி சதஸ்ரஸ்து ததா<sup>2</sup> ரூ'ச: |  
ஸ்ரீஸூக்தம் து யஜுர்வேதே<sup>3</sup> கதி<sup>2</sup>தம் புஷ்டிவர்த<sup>4</sup>நம் || 5 ||

Similarly, the four verses beginning ரதே<sup>2</sup> அக்ஷஷு வஜே and the Shri Suktam to be seen in the Yajur veda are very beneficial.

ஸ்ராயந்தீயம் ததா<sup>2</sup> ஸாம ஸாமவேதே<sup>3</sup> ப்ரகீர்திதம் |  
ஸ்ரியம் தா<sup>3</sup>தூர்மயிதே<sup>3</sup>ஹி ப்ரோக்தமாத<sup>2</sup>ர்வணே ததா<sup>2</sup> || 6 ||

Similarly the verses beginning ஸ்ராயந்தீயம் in the Sama veda and the verses beginning ஸ்ரியம் தா<sup>3</sup>தூர்மயிதே<sup>3</sup>ஹி in the Atharvana veda along with the Shri Sukta are really very beneficial.

ஸ்ரீஸூக்தம் யோ ஜபேத்<sup>3</sup>ப<sup>4</sup>க்த்யா தஸ்யாலக்ஷமீர்விநஸ்யதி |  
ஜுஹூயாத்<sup>3</sup>யஸ்ச த<sup>4</sup>ர்மஜ்ஞ ஹவிஷ்யேண விஸேஷத: || 7 ||

One who recites the Shri Sukta will get rid of his poverty in toto. One who performs homa with oblations will receive similar benefits.

ஸ்ரீஸூக்தேந து பத்<sup>3</sup>மாநாம் க்<sup>4</sup>ரு'தாக்கதாநாம் ப்<sup>4</sup>ரு'க்<sup>3</sup>த்தம் |  
அயுதம் ஹோமயேத்<sup>3</sup>யஸ்து வஹ்நௌ ப<sup>4</sup>க்தியுதோ நர: || 8 ||

பத்<sup>3</sup>மஹஸ்தா ச ஸா தே<sup>3</sup>வீ தம் நரம் தூபதிஷ்டதி |  
த<sup>3</sup>ஸாயுதம் து பத்<sup>3</sup>மாநாம் ஜுஹூயாத்<sup>3</sup>யஸ்ததா<sup>2</sup> ஜிலே || 9 ||

One performing the homa offering ten thousand lotus flowers dipped in ghee will be blessed by laxmi devi who holds the

lotus flower in her hands. Like wise, if one offers homa  
with one hundred thousand flowers (with Shri Sukta) in water,  
(continued in the next verse)

நாபைதி தத்குலால்லக்ஷமீ: விஷ்ணோர்வக்ஷக<sup>3</sup>தா யதா<sup>2</sup> |  
க்<sup>4</sup>ரு<sup>3</sup>தா<sup>3</sup>க்தாநாந்து பி<sup>3</sup>ல்வாநாம் ஹுத்வா ராமாயுதம் ததா<sup>2</sup> || 10 ||

Laxmi will reside in his house permanently, as She stays in  
the chest of Shri Vishnu. Further, if one performs homa with  
ten thousand bilva leaves dipped in ghee, (continued in the  
next verse)

ப<sup>3</sup>ஹுவித்தமவாப்நோதி ஸ யாவந்மநஸேச்ச<sup>2</sup>தி |  
பி<sup>3</sup>ல்வாநாம் லக்ஷஹோமேந குலே லக்ஷமீமுபாஸ்ருதே || 11 ||  
he gets immense wealth as per his wish. If he performs homa  
for a hundred thousand times with bilva leaves then Laxmi will  
stay in his house permanently.

பத்<sup>3</sup>மாநாமத<sup>2</sup> பி<sup>3</sup>ல்வாநாம் கோடிஹோமம் ஸமாசரேத் |  
ஸ்ரத்<sup>3</sup>த<sup>3</sup>தா<sup>4</sup>ந: ஸமாப்நோதி தே<sup>3</sup>வேந்த<sup>3</sup>ரத்வமபி த<sup>4</sup>ருவம் || 12 ||

If one performs homa for ten million times with lotus and  
bilva leaves he is sure to attain the position of Indra.

ஸம்பூஜ்ய தே<sup>3</sup>வீம் வரதா<sup>3</sup>ம் யதா<sup>2</sup>வத்  
பத்<sup>3</sup>மைஸ்ஸிதைர்வா குஸுமைஸ்ததா<sup>2</sup>ந்யை: |  
க்ஷீரேண தூ<sup>4</sup>பை: பரமாந்நப<sup>4</sup>க்ஷயை:  
லக்ஷமீமவாப்நோதி விதா<sup>4</sup>நதஸ்ச || 13 ||

Similarly one who worships Her with lotus, white flowers,  
milk, incense and excellent food items as prescribed will  
receive great wealth.

இதி ஸ்ரீ விஷ்ணுதா<sup>4</sup>ர்மோத்தரே த்<sup>3</sup>விதீயக<sup>2</sup>ண்டே<sup>3</sup> மார்கண்டே<sup>3</sup>யவஜ்ரஸம்வாதே<sup>3</sup>  
ராமம் ப்ரதி புஷ்கரோபாக்<sup>2</sup>யாநே ஸ்ரீஸூக்தமஹாத்மயகத<sup>2</sup>நம் நாம  
அஷ்டாவிம்ஸதயுத்தர ஸததமோ<sup>5</sup>த்<sup>4</sup>யாய: ||

Encoded and proofread by N.Balasubramanian

*The Greatness of Shrisuktam*  
pdf was typeset on June 8, 2022

Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

